

நம்மாழ்வார் அருளிச் செய்த  
திருவாய்மொழி  
ஆறாம் பத்து

எட்டாம் திருவாய்மொழி - பொன்னுலகு  
'ஐஸ்வர்யப் பரப்பால் தம்மை மறந்த எம்பெருமான் அடியாரோடு ஏகரஸன்  
ஆகையாலே தூது விட்டால் வருவன்' என்று எண்ணி, பரத்வம்  
முதலியவற்றில் பராங்குச நாயகி பறவைகளைத் தூது விடுதல்

- \*\* பொன்னுலகு ஆளீரோ? \*  
புவனி முழுது ஆளீரோ? \*  
நன்னலப் புள் இனங்காள்! \*  
வினையாட்டியேன் நான் இரந்தேன் \*\*  
முன் உலகங்கள் எல்லாம்  
படைத்த \* முகில் வண்ணன் கண்ணன் \*  
என் நலம் கொண்ட பிரான்  
தனக்கு \* என் நிலைமை உரைத்தே 1
- மையமர் வாள் நெடுங்கண் \*  
மங்கைமார் முன்பு என் கை இருந்து \*  
நெய்யமர் இன்னடிசில் \*  
நிச்சல் பாலொடு மேவீரோ? \*\*  
கையமர் சக்கரத்து \* என்  
கனி வாய்ப் பெருமானைக் கண்டு \*  
மெய்யமர் காதல் சொல்லிக் \*  
கிளிகாள்! விரைந்து ஓடி வந்தே 2
- ஓடி வந்து என் குழல் மேல் \*  
ஒளி மா மலர் ஊதீரோ? \*  
கூடிய வண்டினங்காள்! \*  
குருநாடு உடைய ஐவர்கட்காய் \*\*  
ஆடிய மா நெடுந்தேர்ப்  
படை \* நீறெழ செற்ற பிரான் \*  
சூடிய தண் துளவம் உண்ட \*  
தூ மது வாய்கள் கொண்டே 3
- தூ மது வாய்கள் கொண்டு  
வந்து \* என் முல்லைகள் மேல் தும்பிகாள்! \*  
பூ மது உண்ணச் செல்லில் \*  
வினையேனைப் பொய் செய்து அகன்ற \*\*  
மா மது வார் தண்துழாய்  
முடி \* வானவர் கோனைக் கண்டு \*  
யாம் இதுவோ தக்க ஆறு? \*  
என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே 4

நுங்கட்கு யான் உரைக்கேன்  
வம்மின் \* யான் வளர்த்த கிளிகாள்! \*  
வெங்கண் புள் ஊர்ந்து வந்து \*  
வினையேனை நெஞ்சம் கவர்ந்த \*\*  
செங்கண் கரு முகிலைச் \*  
செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை \*  
எங்குச் சென்றாகிலும் கண்டு \*  
இதுவோ தக்க ஆறு? என்மினே

5

என் மின்னு நூல் மார்வன் \*  
என் கரும் பெருமான் என் கண்ணன் \*  
தன் மன்னு நீள் கழல் மேல் \*  
தண்துழாய் நமக்கு அன்றி நல்கான் \*\*  
கன்மின்கள் என்று உம்மை யான் \*  
கற்பியா வைத்த மாற்றம் சொல்லி \*  
சென்மின்கள் தீ வினையேன் \*  
வளர்த்த சிறு பூவைகளே!

6

பூவைகள் போல் நிறத்தன் \*  
புண்டரீகங்கள் போலும் கண்ணன் \*  
யாவையும் யாவருமாய் \*  
நின்ற மாயன் என் ஆழிப் பிரான் \*\*  
மாவை வல் வாய் பிளந்த \*  
மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி \*  
பாவைகள்! தீர்க்கிறீரே \*  
வினையாட்டியேன் பாசறவே

7

பாசறவு எய்தி இன்னே \*  
வினையேன் எனை ஊழி நைவேன்? \*  
ஆசறு தூவி வெள்ளைக்  
குருகே! \* அருள் செய்தொரு நாள் \*\*  
மாசறு நீலச் சுடர் முடி \*  
வானவர் கோனைக் கண்டு \*  
ஏசறும் நும்மை அல்லால் \*  
மறு நோக்கிலள் பேர்த்து மற்றே

8

பேர்த்து மற்றோர் களைகண் \*  
வினையாட்டியேன் நான் ஒன்றிலேன் \*  
நீர்த் திரை மேல் உலவி \*  
இரை தேரும் புதா இனங்காள்! \*\*  
கார்த்த திரள் மா முகில் போல் \*  
கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு \*  
வார்த்தைகள் கொண்டு அருளி  
உரையீர் \* வைகல் வந்து இருந்தே

9

வந்து இருந்து உம்முடைய \*  
 மணிச் சேவலும் நீரும் எல்லாம் \*  
 அந்தரம் ஒன்றும் இன்றி \*  
 அலர் மேல் அசையும் அன்னங்காள்! \*\*  
 என் திருமார்வற்கு என்னை \*  
 இன்னவாறு இவள் காண்மின் என்று \*  
 மந்திரத்து ஒன்று உணர்த்தி  
 உரையீர் \* மறு மாற்றங்களே

10

\*\* மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு \*  
 மதுசூத பிரான் அடி மேல் \*  
 நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் \*  
 குருகூர்ச் சடகோபன் சொன்ன \*\*  
 தோற்றங்கள் ஆயிரத்துள் \*  
 இவையும் ஒரு பத்தும் வல்லார் \*  
 ஊற்றின் கண் நுண் மணல் போல் \*  
 உருகா நிற்பர் நீராயே

11

**அடிவரவு:** பொன் மை ஓடி தாமது நுங்கள் என் புவை பாசற பேர்த்து வந்து மாற்றம் நீர்

**ஆழ்வார் திருவடிகளே சரணம்**